

## தலைப்பு 18 – பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகம்

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகத்தின் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2018 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2019 மே 31 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டதுடன் கணக்காய்வு சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2019 மே 30 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்புக்கள்

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு அமைவாகவும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38 பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல், மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக் கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் ஆணைக்குழுவால் வருடாந்த மற்றும் உரிய நேரத்தில் நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கக் கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லப்படல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை தயாரித்து பேணிச் செல்லுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டியிருந்த அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று செய்யப்பட்டு அதன் பிரகாரம் முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.

#### 1.4 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஓட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின்போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகத்தின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்தல்.
- ஓட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்கும் போதும் நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புகள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

#### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38 ஆம் பிரிவு மற்றும் 6(F) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(அ) முன்னைய ஆண்டிற்கு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் தேவைப்பாடு இல்லாதிருந்தமையால் மீளாய்வாண்டின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் இணங்குவதாக கூறுவதற்கு முடியாதுள்ளது.

(ஆ) பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகத்தின் முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் தேவைப்பாடு இல்லாதிருந்தமையால் முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

#### 1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

##### 1.6.1 நிதிக்கூற்றுக்கள் தொடர்பான சுற்றறிக்கைகளிலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்காமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பரிந்துரை	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
2018 நவம்பர் 21 இன் 267/2018 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தியின் பிரகாரம், பின்னிணைப்பொன்றாக நிதிக்கூற்றுக்களுக்கு இறுதி திறைசேரி கணக்கீட்டு கூற்றுக்கள் இணைக்கப்பட்டிருக்கவில்லை.	இறுதி திறைசேரி கணக்கீட்டு கூற்றுக்கள் பின்னிணைப்பொன்றாக நிதிக்கூற்றுக்களுக்கு இணைக்கப்படல் வேண்டும்.	பின்னிணைப்பு காலக்கிரமத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்.

##### 1.6.2 நிதிச் செயலாற்றல் கூற்று

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பரிந்துரை	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்
(அ) 2018 நவம்பர் 21 இன் 267/2018 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையிலுள்ள அறிவுறுத்தல்களின் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவங்களின் நிதிக்கூற்றுக்களில் மற்றும் பிரகாரம் மாதிரி பிரகாரம் பெறுமதிகள் தகவல்கள்	முற்பணங்களின் பெறுகைகளாகக் காட்டப்பட்ட ரூபா 2,122,766 பெறுமதி நிதிச் செயலாற்றல் கூற்றில் வருமானமற்ற பெறுகைகளின் கீழ் உள்ளடக்கப்படல்	காலக்கிரமத்தில் அது துல்லியமாகக் குறிப்பிடப்படும்.

உள்ளடக்கப்படவேண்டிய  
போதிலும், ACA-F வடிவத்தின்  
பிரகாரம் நிதிச் செயலாற்றல்  
கூற்றில் வருமானமற்ற  
பெறுகைகளின் கீழ்  
முற்பணங்களின் பெறுகைகளாக  
காட்டப்படவேண்டிய ரூபா  
2,122,766 பெறுமதி  
மீளாய்வாண்டில்  
உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

வேண்டும்.

(ஆ) மீளாய்வாண்டின் போது பெறப்பட்ட  
ரூபா 195,076 கூட்டுத்தொகையான  
ஏனைய பெறுகைகள் நிதிச்  
செயல்லாற்றல் கூற்றில் ஏனைய  
பெறுகைகளின் கீழ்  
குறிப்பிடப்பட்டிராது  
திறைசேரியிடமிருந்து பெறப்பட்ட  
கட்டுநிதியாக கணக்குகளுக்குக்  
கொண்டுவரப்பட்டிருந்தது.

ஏனைய  
பெறுகைகளாகக்  
காட்டப்பட்ட  
பெறுமதி  
நிதிச்செயலாற்றல்  
கூற்றில் ஏனைய  
பெறுகைகளின் கீழ்  
உள்ளடக்கப்படல்  
வேண்டும்.

“ஆ” தரத்திலான  
திணைக்களமொன்ற  
ாக இந்த  
பெறுகைகளை  
குறிப்பிடுவதற்கான  
வேறு எவ்வித  
முறைமையும்  
இனங்காணப்பட்டிருக்  
க வில்லை.

(இ) 2018 ஆம் ஆண்டின் பாதீட்டு  
புள்ளிவிபரங்களுக்குப் பதிலாக,  
மீளாய்வாண்டின்  
நிதிக்கூற்றுக்களில் ACA-F இன்  
கீழ் நிதிச் செயலாற்றல் கூற்றில்  
இடதுபக்க நிரலில் ஆண்டின்  
இறுதியில் உள்ளவாறு  
மேற்கொள்ளப்பட்ட தேறிய  
ஏற்பாட்டின் பெறுமதி  
உள்ளடக்கப்பட்டிருந்தது.  
ஆகையினால், மொத்தச் செலவு  
மற்றும் மீண்டெழும் ஒதுக்கீடு  
முறையே ரூபா 3,600,000 மற்றும்  
ரூபா 600,000 இனால் மிகைத்துக்  
குறிப்பிடப்பட்டிருந்தது.

நிதிச் செயலாற்றல்  
கூற்றில்  
தொடர்புடைய  
மதிப்பிடப்பட்ட  
பெறுமதிகள்  
உள்ளடக்கப்படல்  
வேண்டும்.

உடன்படுகின்றேன்.

(ஈ) 2017 திசம்பர் 13 இன் 259/2017  
ஆம் இலக்க அரசு கணக்குகள்  
சுற்றறிக்கையின் 09 ஆம்  
பந்தியின் பிரகாரம், முன்னைய  
ஆண்டிற்காக தயாரிக்கப்பட்டு  
சமர்ப்பிக்கப்பட்ட நிதிச்  
செயலாற்றல் கூற்றில் 6,7,8,9  
ஆம் குறிப்பின் நிரல்களில்  
காட்டப்பட்ட பெறுமதிகள்,  
மீளாய்வாண்டில்  
நிதிக்கூற்றுக்களின்  
நிதிச்செயலாற்றல் கூற்றில் 2017  
ஆம் ஆண்டின் கீழ்க் காட்டப்பட்ட  
பெறுமதிகளுக்குச் சமமானதாகக்  
காணப்படவில்லை.

மீளாய்வாண்டின்  
நிதிக்கூற்றுக்களில்  
முன்னைய  
ஆண்டுடன்  
தொடர்புடைய  
பெறுமதிகளை  
உள்ளடக்கும் போது  
அவ்வாறான  
பெறுமதிகள்,  
முன்னைய  
ஆண்டின்  
பெறுமதிகளுக்குச்  
சமமானதாகக்  
காணப்படல்  
வேண்டும்.

நிதிச்செயலாற்றல்  
கூற்றில் முன்னைய  
ஆண்டுடன் (2017)  
தொடர்பான  
தொடர்புடைய  
குறிப்புக்களில்  
அச்சிடுதல்  
பிழைகள்  
ஏற்பட்டுள்ளன.

### 1.6.3 நிதிநிலைமைக் கூற்று

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

#### கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### பரிந்துரை

#### பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

(அ) 2018 சனவரி 01 இல் உள்ளவாறான நிதிக்கூற்றுக்களின் ACA-6 வடிவத்தில் காட்டப்பட்ட நிதியல்லாச் சொத்துக்களின் கூற்றின் பிரகாரம், 2018 சனவரி 01 இல் உள்ளவாறான பொறி மற்றும் இயந்திரங்களின் பெறுமதி ரூபா 42,208,774 ஆகக் காணப்பட்டது. இருப்பினும், 2018 சனவரி 01 இல் உள்ளவாறான நிறுவகத்தின் CIGAS நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் ரூபா 56,707,950 தொகையாகக் குறித்த மீதி காணப்பட்டமையால், வித்தியாசம் ரூபா 14,499,176 தொகையாகக் காணப்பட்டது. குறித்த மீதி 2018 ஆம் ஆண்டின் நிதியல்லாச் சொத்துக்களின் கூற்றில், பெறுமதியில் மாற்றங்களின் இலாப / நட்ட நிரலுக்கு சரிப்படுத்தப்பட்டிருந்தது.

நிதியல்லாச் சொத்துக்களின் கூற்றில் ஆண்டின் ஆரம்ப மீதி, நிறுவகத்தின் CIGAS நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட சொத்துக்களின் மீதியுடன் இணக்கஞ் செய்யப்படல் வேண்டும்.

உடன்படுகின்றேன்.

(ஆ) நிதியல்லாச் சொத்துக்களின் கூற்றின் பிரகாரம், 2018 சனவரி 01 இல் உள்ளவாறான ஏனைய பொறி மற்றும் இயந்திரங்களின் மீதி ரூபா 6,278,673 தொகையாகக் காணப்பட்ட போதிலும், நிறுவகத்தின் CIGAS நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் அது ரூபா 989,417 ஆகக் காணப்பட்டடையினால், வித்தியாசம் ரூபா 5,289,256 தொகையாகக் காணப்பட்டது.

நிதியல்லாச் சொத்துக்களின் கூற்றில் ஆண்டின் ஆரம்ப மீதி, நிறுவகத்தின் CIGAS நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட சொத்துக்களின் மீதியுடன் இணக்கஞ் செய்யப்படல் வேண்டும்.

உடன்படுகின்றேன்.

(இ) மீளாய்வாண்டிற்காக அரசு கணக்குகள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட சொத்து அறிக்கை (Assets Report) உத்தியோகத்தரினால் பெறப்பட்டிருக்காமையினால், CIGAS நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட சொத்துக்களின் மீதியை நிதியல்லாச் சொத்துக்களின்

நிதியல்லாச் சொத்துக்களின் கூற்றிலுள்ள மீதிகள் அரசு கணக்குகள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட சொத்து அறிக்கையுடன் இணக்கஞ் செய்யப்படல்

உடன்படுகின்றேன்.

கூற்றுடன் இணக்கஞ் செய்ய வேண்டும்.  
முடியாதிருந்தது.

#### 1.6.4 அரசு உத்தியோகத்தர்களுக்கான முற்பணக் கணக்கு தொடர்பான இணக்கக்கூற்று

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்
2018 ஆகஸ்ட் 20 இல் கொழும்பு மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 188,250 கூட்டுத்தொகையான விழா முற்பணம் மற்றும் இடர்க்கடனின் கடன் மீதியை, 2018 திசெம்பர் 31 வரையிலும் அறவிடுவதற்கு சாத்தியமற்றதாகக் காணப்படுகின்றது.	2004 ஒக்தோபர் 11 இன் 118 ஆம் இலக்க தேசிய பாதீட்டு சுற்றறிக்கையின் 1 ஆம் பந்தியின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.	கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் இந்த கடன் மீதியை தீர்ப்பனவு செய்வது தொடர்பில் 2018 திசெம்பர் 20 இல் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

#### 1.6.5 பதிவேடுகள் மற்றும் புத்தகங்கள் பேணப்படாமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்
காசோலைகள், காசக் கட்டளைகள் மற்றும் ஏனையவற்றின் பதிவேடு	நிதிப்பிரமாணம் 451 இலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், பெறப்பட்ட தொகைகளினைப் பதிவு செய்வதற்கு G.A.M. 83 படிவத்தின் பிரகாரம் காசோலைகள், காசக் கட்டளைகளின் பதிவேடொன்று பேணப்படல் வேண்டும்.	நிதி உதவியாளரினால் நேரடியாக காசு பெறுகைகள் போது, பெறப்படுகின்ற போது, பொது 172 படிவத்தில் பற்றுச்சீட்டொன்று வழங்கப்படுகின்றது. தபால் மூலம் பெறப்படுகின்ற காசோலைகள், காசக் கட்டளைகள் G.A.M 83 பிரகாரம் பதிவேட்டில் பதியப்படுகின்றன.

1.6.6 பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தினால் சான்றுறுதிப்படுத்தல்கள்

பின்வரும் அவதானிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

**கணக்காய்வு அவதானிப்பு**

**பரிந்துரை**

**பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை**

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், அலுவலகத்தில் காணப்படும் நிதிக் கட்டுப்பாட்டுக்கான வினைத்திறனானதொரு உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் அவ்வாறான முறைமையின் வினைத்திறனினை கண்காணிப்பதற்கு காலத்திற்குக் காலம் மீளாய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் வினைத்திறனாக மேற்கொள்வதற்காக அவ்வாறான முறைமைக்கு வேண்டப்படும் மாற்றங்களினை மேற்கொள்ளுதல் என்பவற்றை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் அல்லது கணக்கீட்டு உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டும். மீளாய்வாண்டின் பிரதிகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இருப்பினும் அவ்வாறான மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை பிரதிபலிக்கும் கூற்றுக்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

நான் இணங்குகின்றேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

1.6.7 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

தெரிவுக் கணக்காய்வு பரீட்சிப்பின் போது அவதானிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான ஏற்பாடுகளுடன் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கீழே தரப்பட்டுள்ளன.

**அவதானிப்பு**

**சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு**

**இணங்காமை**

**பரிந்துரை**

**பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்**

(அ) 2008 சனவரி 01 இன் 1530/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாளியில் பிரசுரிக்கப்பட்ட 2006 இன் 12 ஆம் இலக்க முத்திரைக் கட்டணங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 மற்றும்

மீளாய்வாண்டின்போது ரூபா 1,920,779 கூட்டுத்தொகையான 23 உறுதிச்சீட்டுக்களின் மாதிரியொன்றுக்கான செலுத்துகையில், தொடர்புடைய முத்திரைக் கட்டணம் அறவிடப்பட்டிருக்க

உறுதிச் சீட்டுக்களுக்கான செலுத்துகையில் முத்திரைக் கட்டண அறவிடுகை தொடர்பில் கவனஞ் செலுத்தப்படல் வேண்டும்.

2006 இன் 12 ஆம் இலக்க முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 மற்றும் 6 ஆம் பிரிவுகளின் பிரகாரம் முத்திரைக் கட்டணத்தினை முறையாக அறவிடுவதற்கு

6 ஆம் பிரிவுகள்

வில்லை.

விரைவில்  
நடவடிக்கை  
எடுக்கப்படும்.

(ஆ )	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரமாணம் 260 மற்றும் காணப்படும் ஏற்பாடுகள்	சனநாயக நிதிப் பிரமாணம் 139(4), 264 இல்	ரூபா 1,856,581 கூட்டுத்தொகையான 43 உறுதிச்சீட்டுக்களின் மாதிரியொன்றுக்கான செலுத்துகையில், உறுதிச்சீட்டில் காணப்பட்ட மொத்த தொகை பெறப்பட்டு சரியான தரப்பிற்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் பணம் பெற்றவர் இனங்காணப்பட்டு செலுத்தப்பட்டமை தொடர்பில் எவ்வித ஆவணங்களும் காணப்படவில்லை.	உறுதிச்சீட்டில் காணப்பட்ட மொத்த தொகை பெறப்பட்டமை தொடர்பில் பணம் பெற்றவரிடமிருந்து உறுதிப்படுத்த லொன்று பெறப்படல் வேண்டும்.	பணம்பெறுபவரின் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கு மற்றும் சரியான தரப்பினர்க்கு செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
(இ)	2009 ஏப்ரல் 16 இன் 09/2009 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 6 ஆம் பந்தி, 2009 யூன் 17 இன் 09/2009(I) ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2007 ஏப்ரல் 19 இன் 03/2017 ஆம் இலக்க சுற்றறிக்கை	வழமையான கடமை மணித்தியால நேரத்தின் பின்னர் செலுத்துகையினை மேற்கொள்வதற்கான அடிப்படையொன்றாக பயன்படுத்தப்பட்ட நேரம் கைவிரல் அடையாள இயந்திரத்தினூடாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய போதிலும், ஏற்பாடுகளுக்கு முரணாக, ரூபா 795,000 தொகையொன்று படிக்களாக செலுத்தப்பட்டிருந்தது.	சுற்றறிக்கை யிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கைவிரல் அடையாள இயந்திரம் பயன்படுத்தப்படல் வேண்டும்.	2018 சனவரி தொடக்கம் நவம்பர் வரை சாதாரண கடமை மணித்தியாலங்களின் பின்னர் செலுத்தப்பட்ட படிகள் முறையாக செலுத்தப் பட்டிருந்ததென மேலும் நான் அறியத் தருகின்றேன்.	

## 2. நிதிசார் மீளாய்வு

### 2.1 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

**கணக்காய்வு அவதானிப்பு**

**பரிந்துரை**

**பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்**

(அ) 2018 நவம்பர் 21 இன் 267/2018 ஆம் இலக்க அரசு கணக்குகள்

பொறுப்புக்கள் மற்றும்

உடன்படுகின்றேன். விரைவில்

சுற்றறிக்கையின் 3.4 ஆம் பந்தியின் பிரகாரம், குறிப்பு iii இன் கீழ் காணப்படும் பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளின் கூற்றுக்கள், ஒவ்வொரு செலவினத் தலைப்பு தொடர்பில் பொது திறைசேரியினால் விநியோகிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளின் கூற்றின் பிரகாரம் காணப்படல் வேண்டும். அவ்வாறானதொரு வழியில் அறிக்கையிடப்படாத ஏதேனும், கடப்பாடு அல்லது பொறுப்பு முன்னைய ஆண்டு செலவினமொன்றாக 2019 ஆம் ஆண்டில் தீர்ப்பளவு செய்யப்படக்கூடாது. நிதிக்கூற்றுக்கள் - 2018 இன் குறிப்பு iii இன் கீழ் பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளின் கூற்றில் ரூபா 129,122 தொகையான பொறுப்புக்கள், ஒவ்வொரு செலவினத் தலைப்பு தொடர்பில் பொதுத் திறைசேரியால் விநியோகிக்கப்பட்ட கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களின் கூற்றில் காட்டப்பட்டிருக்காத போதிலும், இது 2019 சனவரியில் தீர்ப்பளவு செய்யப்பட்டிருந்தது.

(ஆ) ரூபா 123,032 தொகையான கடப்பாடுகள் 2018 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட iv ஆம் குறிப்பில் (நிதிப்பிரமாணம் 94(2) மற்றும் (3) இன் பிரகாரம் ஏற்பட்ட (i) கடப்பாடுகளின் கூற்று) குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

கடப்பாடுகளின் கூற்றில் காட்டப்பட்ட பெறுமதி ஒவ்வொரு செலவினத் தலைப்பு தொடர்பில் பொதுத் திறைசேரியினால் விநியோகிக்கப் பட்ட கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களின் கூற்றின் பிரகாரம் காணப்படல் வேண்டும்.

நிதிப்பிரமாணம் 94(2) மற்றும் (3) இன் பிரகாரம் ஆண்டின் போது ஏற்பட்ட கடப்பாடுகள், கடப்பாடுகளின் கூற்றில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கடப்பாடுகளின் விபரங்கள் முன்னைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டுக் கணக்குகளின் தயாரிப்பில் உள்ளடக்கப் பட்டுள்ளன என்று குறிப்பு iii இன் கீழ் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

## 2.2 செலவின முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பரிந்துரை	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரைகள்	கணக்கீட்டு
(அ) 07 மீண்டெழும் செலவின விடயங்களுக்காக மிகை ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தமையால், ஏற்பாடுகளினைப் பயன்படுத்திய பின்னர் சேமிப்புக்கள் தொடர்புடைய செலவினங்களுடன் தொடர்பான தேறிய ஏற்பாடுகளின் 12 சதவீதம் தொடக்கம் 9.4 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது.	நிதிப்பிரமாணம் 50 இன் பிரகாரம், செலவினத்தின் மதிப்பீடுகள் துல்லியமாக தயாரிக்கப்படல் வேண்டும்.	2018 ஆம் ஆண்டு முழுவதும் நிரந்தரமான பதவியணியினரில் 05 வெற்றிடங்கள் காணப்பட்டமை மற்றும் 2019 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கீட்டுக் கணக்கை சமர்ப்பிப்பதற்குத் தவறியமை காரணமாக, சம்பளத்துடன் மேலதிக படிக்கள் செலுத்தப்படாமை என்பன குறித்த சேமிப்புக்களுக்கான காரணங்களாகக் காணப்பட்டிருந்தன.	
(ஆ) 2018 ஆம் ஆண்டின் போது குறைநிரப்பு மதிப்பீடொன்றினூடாக ஒரு செலவின விடயத்திற்காக ரூபா 600,000 தொகையான ஏற்பாடுகள் பெறப்பட்டிருந்த போதிலும், 2018 திசம்பர் 31 இல் உள்ளவாறு குறித்த செலவின விடயத்தில் ரூபா 629,623 சேமிப்பொன்று காணப்பட்டது.	- மேற்படி -	சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவி இல்லாதொழிக்கப்பட்டமையால் 2018 செப்டெம்பரிலிருந்து எரிபொருள் படி செலுத்தப்பட்டிருக்காமை (சம்பளத்துடன் செலுத்தப்பட்டது) குறித்த சேமிப்புக்களுக்கான காரணங்களாகக் காணப்பட்டது.	
(இ) 03 மூலதனச் செலவின விடயங்களுக்காக மிகை ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தமையால், ஏற்பாடுகளினைப் பயன்படுத்தி பின்னர் சேமிப்புக்கள், தொடர்புடைய செலவின விடயங்களுடன் தொடர்பான தேறிய ஏற்பாடுகளின் 12 சதவீதம் தொடக்கம் 75 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது.	- மேற்படி -	பதவிகள் தொடர்ந்தும் வெற்றிடமாகக் காணப்பட்டமை மற்றும் ஒதுக்கீட்டுக் கணக்கு - 2019 சமர்ப்பிக்காமை போன்ற காரணத்தால் அதிஇழிந்த மட்டத்தில் வினைத்திறன் காணப்பட்டமையினால் புதிய கொள்வனவுகள் இன்றி பழைய உபகரணம் பயன்படுத்தப்படுகின்றன.	

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 பெறுகைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

##### கணக்காய்வு அவதானிப்பு

##### பரிந்துரை

##### பிரதான

##### கணக்கீட்டு

##### உத்தியோகத்தரின் கருத்துரைகள்

அரசாங்க பெறுகை வழிகாட்டல்களின் 3.5(1)(இ) இல் குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகள் திருப்தியடைந்திருந்தாலே தவிர தானியங்கி நேரடி ஒப்பந்த அளிப்புக்காக எவ்வித அரசாங்க முகவரும் தகுதியானவர்களாகக் காணப்படமாட்டனர். இருப்பினும், நேரடி ஒப்பந்த அளிப்புக்கான தகுதியை இழந்த சந்தர்ப்பத்திலும், குறித்த முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் 07 சந்தர்ப்பங்களில் அரசாங்க முகவரொருவரிடமிருந்து ரூபா 245,310 கூட்டுத்தொகையான கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அரசாங்க பெறுகை வழிகாட்டல்களின் 3.5(1)(இ) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

அரசாங்க நிறுவனமொன்றாக காணப்படும் அரசு வியாபார (பொது) கூட்டுத்தாபனத்திடமிருந்து தொடர்புடைய கொள்வனவு நேரடியாக மேற்கொள்ளப்பட்டிருந்தமையால், அரசாங்கத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படுத்தப்படாத வகையில் அது வெளிப்படாத தன்மையானதொன்றாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அரசாங்க பெறுகை வழிகாட்டல்களின் 3.5(1)(இ) பிரகாரம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

#### 3.2 நட்டங்கள் மற்றும் சேதங்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

##### கணக்காய்வு அவதானிப்பு

##### பரிந்துரை

##### பிரதான

##### கணக்கீட்டு

##### உத்தியோகத்தரின் கருத்துரைகள்

2018 யூலை 10 இல் மோட்டார் வாகனமொன்றிற்கு விபத்தொன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்த ரூபா 16,000 பெறுமதியுடைய நட்டம், நிதிப்பிரமாணம் 109 இன் பிரகாரம் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு (ii) இல் ஆண்டின் போது பதிவழித்தல் மற்றும் அறவிடுகை கூற்றில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

நிதிப்பிரமாணம் 109 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

இதுவரை எவ்வித பதிவழித்தலும் மேற்கொள்ளப்படாமையினால், அது நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.